

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு – மார்ச் 2020
கணக்குப்பதிவியியல் விடைக்குறிப்புகள் (புதிய பாடத்திட்டம்)

குறிப்பு :-

1. கருப்பு அல்லது நீல நிற மையினால் எழுதப்பட்ட விடைகள் மட்டும் மதிப்பீடு செய்தல் வேண்டும்.
2. பகுதி I-ல் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதப்பட்டிருக்க வேண்டும்.

மொத்த மதிப்பெண்கள் : 90

பகுதி -அ

20 x 1 = 20

I	சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக..	
1.	இ	முதல்
2.	இ	பெயரளவு கணக்கு
3.	ஈ	சரிக்கட்டப்பட்ட இறுதி முதல்
4.	ஆ	ரூ 50,000
5.	ஆ	வழங்கப்படுவதில்லை
6.	அ	நிலை முதல் முறை
7.	இ	நடப்புக்கணக்கு
8.	இ	தியாக விகிதம்
9.	ஈ	பங்கு முதல் கணக்கு
10.	அ	காப்பு முதல்
11.	இ	ரூ 3,000
12.	ஆ	பணம் சாரா தகவல்கள்
13.	ஈ	(1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
14.	இ	நடப்புச் சொத்துக்கள்
15.	ஆ	(1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
16.	இ	உரிய குறிப்பேடு சான்றாவணம்
17.	அ	ஆண்டுத் தொகை முறையில் நற்பெயர்=சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
18.	ஈ	Gateway of Tally→Reports→Display→Trial Balance
19.	ஈ	பழைய இலாபப் பகிர்வு விகிதம்
20.	இ	110%

பகுதி - ஆ

எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். (கேள்வி எண் 30 கட்டாய வினா)

7x 2 = 14

Q.NO	CONTENT	MARKS
21	முழுமை பெறா பதிவேடுகள் (அல்லது) ஒற்றைப்பதிவு முறை இரட்டைப்பதிவு முறையை பின்பற்றாத கணக்குப்பதிவியல் முறைக்கு முழுமை பெறாப் பதிவேடுகள் என்று பெயர்	1 1
22	(ஏதேனும் 4 மட்டும்)	2
23	எடுப்பு மீதான வட்டி $30000 \times 4/12 \times 6/100$ $= 600$ மணி முதல் க/கு (ப) 600 எடுப்பு மீதான வட்டி க/கு 600	1 1
24	தொழிலின் சிறப்பம்சங்களான சாதகமான இடவமைவு, நம்பகமான வாடிக்கையாளர்கள் போன்ற சிறப்பியல்புகளை அடிப்படையாகக் கொண்டு, நிறுவனமே தானாக உருவாக்கிக் கொள்ளும் நற்பெயரே தன்னுருவாக்க நற்பெயர் ஆகும்.	2
25	மொத்த இலாபம் சராசரி இலாபம் = ----- ஆண்டுகளின் எண்ணிக்கை $8000 + 10000 + 9000$ $= \frac{\quad}{3}$ 27000 $= \frac{\quad}{3}$ சராசரி இலாபம் = 9000	1 1
26	தியாகப்பங்கு = பழைய இலாபப் பங்கு - புதிய இலாபப் பங்கு $\frac{3}{5} - \frac{5}{10} = \frac{6-5}{10} = \frac{1}{10}$ அன்பு = ----- $\frac{2}{5} - \frac{3}{10} = \frac{4-3}{10} = \frac{1}{10}$ இராஜா = ----- $\frac{2}{5} - \frac{3}{10} = \frac{4-3}{10} = \frac{1}{10}$ தியாக விகிதம் = 1:1	1 1

27	உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம் = 14000 - 4000 = 10000 நற்பெயர் = உயர் இலாபம் x ஆண்டுத்தொகை மதிப்பு = 10000 x 3.352 நற்பெயர் = 33520.	1
28	வங்கி க/கு (ப) 120000 பங்கு முதல் க/கு 100000 பத்திர முனைம க/கு 20000	2
29	1. நாளேடு / குறிப்பேடு 2. பேரேடு 3. இருப்பாய்வு (ஏதேனும் 5 மட்டும்) 4. இலாப அறிக்கை 5. இருப்புப் நிலை குறிப்பு 6. ரொக்க ஓட்ட அறிக்கை	2
30	நீர்மைத் தன்மை என்பது எளிதாக ரொக்கமாக மாற்றக்கூடிய திறனைக் குறிக்கிறது. 1. நடப்பு விகிதம் 2. விரைவு விகிதம்	1

பகுதி -இ

எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். (கேள்வி எண் 40 கட்டாய வினா)

(7X3=21)

Q.NO	இலாப நட்ட அறிக்கை	MARKS
31	இறுதி முதல் 35000 கூட்டுக : அவ்வாண்டின் எடுப்புகள் 5000 40000 கழிக்க : கூடுதல் முதல் 2500 37500 சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் 27500 37500 கழிக்க : தொடக்க முதல் 27500 37500 இலாபம் 10000 (எந்த முறையில் செய்திருப்பின் மதிப்பெண் வழங்கவும்)	3

32	மொத்தக்கடனிந்தோர் கணக்கு	2												
ப	வ													
விபரம்	Rs	விபரம்												
Rs		Rs												
ரொக்க க/கு	120000	இருப்பு கீ/கொ	30000											
கொள்முதல் திருப்பம்	15000	கொள்முதல்	130000											
க/கு	25000	க/கு(கடன்)	-----											
இருப்பு கீ/இ	-----		-----											
	160000		160000											
மொத்த கொள்முதல் = ரொக்க கொள்முதல் + கடன் கொள்முதல் 3,55,000 = 2,25,000 + 1,30,000														
		1												
33	சேலம் விளையாட்டு மன்றத்தின் ஏப்ரல் 1, 2019-ம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு <table style="width: 100%; border-collapse: collapse;"> <tr> <th style="width: 50%; text-align: center;">பொறுப்புகள்</th> <th style="width: 50%; text-align: center;">சொத்துக்கள்</th> </tr> <tr> <td>பரிசு நிதி</td> <td style="text-align: right;">10000</td> </tr> <tr> <td>முன் கூட்டிப் பெற்ற சந்தா</td> <td style="text-align: right;">8000</td> </tr> <tr> <td>முதல் நிதி</td> <td style="text-align: right;">80000</td> </tr> <tr> <td>(இருப்பு கட்டும் தொகை)</td> <td></td> </tr> <tr> <td></td> <td style="text-align: right;">98000</td> </tr> </table>	பொறுப்புகள்	சொத்துக்கள்	பரிசு நிதி	10000	முன் கூட்டிப் பெற்ற சந்தா	8000	முதல் நிதி	80000	(இருப்பு கட்டும் தொகை)			98000	3
பொறுப்புகள்	சொத்துக்கள்													
பரிசு நிதி	10000													
முன் கூட்டிப் பெற்ற சந்தா	8000													
முதல் நிதி	80000													
(இருப்பு கட்டும் தொகை)														
	98000													
34	<table style="width: 100%; border-collapse: collapse;"> <tr> <th style="width: 50%; text-align: center;">நிலை முதல் முறை</th> <th style="width: 50%; text-align: center;">மாறுபடும் முதல் முறை</th> </tr> <tr> <td>1. முதல் கணக்கு, நடப்பு கணக்கு பராமரிக்கப்படுகிறது</td> <td>1. முதல் கணக்கு மட்டுமே பராமரிக்கப்படுகிறது</td> </tr> <tr> <td>2. முதல் தொகை வழக்கமாக மாறாமல் நிலையாக இருக்கும்</td> <td>2. முதல் தொகை பருவந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்</td> </tr> <tr> <td>3. முதல் கணக்கு வரவிருப்பையே காட்டும், நடப்பு கணக்கு பற்று இருப்பையோ அல்லது வரவு இருப்பையோ காட்டும்</td> <td>3. முதல் கணக்கு பொதுவாக வரவிருப்பையே காட்டும், இது பற்று இருப்பையும் கூட காட்டலாம்</td> </tr> <tr> <td>4. அனைத்து சரிக்கட்டல்களும் நடப்பு கணக்கில் செய்யப்படும்</td> <td>4. அனைத்து சரிக்கட்டல்களும் முதல் கணக்கில் செய்யப்படும்</td> </tr> </table>	நிலை முதல் முறை	மாறுபடும் முதல் முறை	1. முதல் கணக்கு, நடப்பு கணக்கு பராமரிக்கப்படுகிறது	1. முதல் கணக்கு மட்டுமே பராமரிக்கப்படுகிறது	2. முதல் தொகை வழக்கமாக மாறாமல் நிலையாக இருக்கும்	2. முதல் தொகை பருவந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்	3. முதல் கணக்கு வரவிருப்பையே காட்டும், நடப்பு கணக்கு பற்று இருப்பையோ அல்லது வரவு இருப்பையோ காட்டும்	3. முதல் கணக்கு பொதுவாக வரவிருப்பையே காட்டும், இது பற்று இருப்பையும் கூட காட்டலாம்	4. அனைத்து சரிக்கட்டல்களும் நடப்பு கணக்கில் செய்யப்படும்	4. அனைத்து சரிக்கட்டல்களும் முதல் கணக்கில் செய்யப்படும்	3		
நிலை முதல் முறை	மாறுபடும் முதல் முறை													
1. முதல் கணக்கு, நடப்பு கணக்கு பராமரிக்கப்படுகிறது	1. முதல் கணக்கு மட்டுமே பராமரிக்கப்படுகிறது													
2. முதல் தொகை வழக்கமாக மாறாமல் நிலையாக இருக்கும்	2. முதல் தொகை பருவந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்													
3. முதல் கணக்கு வரவிருப்பையே காட்டும், நடப்பு கணக்கு பற்று இருப்பையோ அல்லது வரவு இருப்பையோ காட்டும்	3. முதல் கணக்கு பொதுவாக வரவிருப்பையே காட்டும், இது பற்று இருப்பையும் கூட காட்டலாம்													
4. அனைத்து சரிக்கட்டல்களும் நடப்பு கணக்கில் செய்யப்படும்	4. அனைத்து சரிக்கட்டல்களும் முதல் கணக்கில் செய்யப்படும்													

35	மொத்த இலாபம் சராசரி இலாபம் = $\frac{20000 + 17000 + 23000}{3}$ ஆண்டுகளின் எண்ணிக்கை 60000 சராசரி இலாபம் = 20000 சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம் = 80000 x 15 / 100 = 12000 உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம் = 20000 - 12000 = 8000 நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை = 8000 x 2 = 16000	3																																
36	<table border="1"> <tr> <th colspan="2">ப மறுமதிப்பீட்டுக் க/கு</th> <th colspan="2">வ</th> </tr> <tr> <th></th> <th>Rs</th> <th></th> <th>Rs</th> </tr> <tr> <td>அறைகலன் க/கு</td> <td>12000</td> <td>கட்டிடம் க/கு</td> <td>70000</td> </tr> <tr> <td>இயந்திரம் க/கு</td> <td>14000</td> <td>பதிவு பெறா</td> <td></td> </tr> <tr> <td>மறுமதிப்பீட்டு இலாபம்</td> <td></td> <td>முதலீடுகள் க/கு</td> <td>20000</td> </tr> <tr> <td>சீனா 50000</td> <td></td> <td>பற்பல கடனீந்தோர்</td> <td>16000</td> </tr> <tr> <td>சிவா 30000</td> <td>80000</td> <td>க/கு</td> <td></td> </tr> <tr> <td></td> <td>106000</td> <td></td> <td>106000</td> </tr> </table>	ப மறுமதிப்பீட்டுக் க/கு		வ			Rs		Rs	அறைகலன் க/கு	12000	கட்டிடம் க/கு	70000	இயந்திரம் க/கு	14000	பதிவு பெறா		மறுமதிப்பீட்டு இலாபம்		முதலீடுகள் க/கு	20000	சீனா 50000		பற்பல கடனீந்தோர்	16000	சிவா 30000	80000	க/கு			106000		106000	3
ப மறுமதிப்பீட்டுக் க/கு		வ																																
	Rs		Rs																															
அறைகலன் க/கு	12000	கட்டிடம் க/கு	70000																															
இயந்திரம் க/கு	14000	பதிவு பெறா																																
மறுமதிப்பீட்டு இலாபம்		முதலீடுகள் க/கு	20000																															
சீனா 50000		பற்பல கடனீந்தோர்	16000																															
சிவா 30000	80000	க/கு																																
	106000		106000																															
37	<table border="1"> <tr> <th>விபரம்</th> <th>2015-16</th> <th>2016-17</th> <th>கூடுதல்(+) / குறைவு(-)</th> <th>% of (+) or (-)</th> </tr> <tr> <td>விற்பனை மூலம் பெற்ற வருவாய்</td> <td>400000</td> <td>500000</td> <td>+100000</td> <td>+25</td> </tr> <tr> <td>கூட்டு : இதர வருமானங்கள்</td> <td>200000</td> <td>180000</td> <td>- 20000</td> <td>-10</td> </tr> <tr> <td>வரிக்கு முன் இலாபம்</td> <td>200000</td> <td>320000</td> <td>+120000</td> <td>+60</td> </tr> <tr> <td>கழிக்க: வருமான வரி</td> <td>40000</td> <td>160000</td> <td>+120000</td> <td>+300</td> </tr> <tr> <td>வரிக்கு பின் உள்ள இலாபம்</td> <td>160000</td> <td>160000</td> <td>--</td> <td>--</td> </tr> </table>	விபரம்	2015-16	2016-17	கூடுதல்(+) / குறைவு(-)	% of (+) or (-)	விற்பனை மூலம் பெற்ற வருவாய்	400000	500000	+100000	+25	கூட்டு : இதர வருமானங்கள்	200000	180000	- 20000	-10	வரிக்கு முன் இலாபம்	200000	320000	+120000	+60	கழிக்க: வருமான வரி	40000	160000	+120000	+300	வரிக்கு பின் உள்ள இலாபம்	160000	160000	--	--	3		
விபரம்	2015-16	2016-17	கூடுதல்(+) / குறைவு(-)	% of (+) or (-)																														
விற்பனை மூலம் பெற்ற வருவாய்	400000	500000	+100000	+25																														
கூட்டு : இதர வருமானங்கள்	200000	180000	- 20000	-10																														
வரிக்கு முன் இலாபம்	200000	320000	+120000	+60																														
கழிக்க: வருமான வரி	40000	160000	+120000	+300																														
வரிக்கு பின் உள்ள இலாபம்	160000	160000	--	--																														

38	மொத்த இலாபம் மொத்த இலாப விகிதம் = $\frac{\text{மொத்த இலாபம்}}{\text{விற்பனை மூலம் பெற்ற வருவாய்}} \times 100$ $\frac{40000}{250000} \times 100$ மொத்த இலாப விகிதம் = 16% மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை = 250000 - 210000 = 40000	2
39	முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடுகள், 1. ரொக்க க/கு 2. இலாப நட்ட க/கு	3
40	1. பங்கு ஒதுக்கீட்டு க/கு ப 200000 பங்கு முதல் க/கு 200000 2. வங்கி க/கு ப 202000 பங்கு ஒதுக்கீட்டு க/கு 200000 அழைப்பு முன் பண க/கு 2000	3

பகுதி -ஈ

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும் .

(7X5=35)

Q.NO		MARKS																																								
41	2018 மார்ச் 31 ம் நாளைய நிலை அறிக்கை																																									
(அ)	<table border="1"><thead><tr><th colspan="2">பொறுப்புகள்</th><th colspan="2">சொத்துகள்</th></tr></thead><tbody><tr><td>பற்பல கடனீந்தோர்</td><td>170000</td><td>வங்கி ரொக்கம்</td><td>5000</td></tr><tr><td></td><td></td><td>கைரொக்கம்</td><td>3000</td></tr><tr><td></td><td></td><td>சரக்கிருப்பு</td><td>35000</td></tr><tr><td>தொடக்க முதல்</td><td>193000</td><td>பற்பல கடனாளிகள்</td><td>100000</td></tr><tr><td>(இருப்பு கட்டும் தொகை)</td><td></td><td>பொறி மற்றும் இயந்திரம்</td><td>80000</td></tr><tr><td></td><td></td><td>நிலம் மற்றும் கட்டிடங்கள்</td><td>140000</td></tr><tr><td></td><td>-----</td><td></td><td>-----</td></tr><tr><td></td><td>363000</td><td></td><td>363000</td></tr><tr><td></td><td>-----</td><td></td><td>-----</td></tr></tbody></table>	பொறுப்புகள்		சொத்துகள்		பற்பல கடனீந்தோர்	170000	வங்கி ரொக்கம்	5000			கைரொக்கம்	3000			சரக்கிருப்பு	35000	தொடக்க முதல்	193000	பற்பல கடனாளிகள்	100000	(இருப்பு கட்டும் தொகை)		பொறி மற்றும் இயந்திரம்	80000			நிலம் மற்றும் கட்டிடங்கள்	140000		-----		-----		363000		363000		-----		-----	2
பொறுப்புகள்		சொத்துகள்																																								
பற்பல கடனீந்தோர்	170000	வங்கி ரொக்கம்	5000																																							
		கைரொக்கம்	3000																																							
		சரக்கிருப்பு	35000																																							
தொடக்க முதல்	193000	பற்பல கடனாளிகள்	100000																																							
(இருப்பு கட்டும் தொகை)		பொறி மற்றும் இயந்திரம்	80000																																							
		நிலம் மற்றும் கட்டிடங்கள்	140000																																							
	-----		-----																																							
	363000		363000																																							
	-----		-----																																							

2019 மார்ச் 31 ம் நாளைய நிலை அறிக்கை

பொறுப்புகள்		சொத்துகள்	
வங்கி மேல்வரைப் பற்று	60000	கைரொக்கம்	4500
பற்பல கடனீந்தோர்	130000	சரக்கிருப்பு	45000
		பற்பல கடனாளிகள்	90000
		(-) கடனாளிகள் மீது	
		ஐயக்கடன் ஒதுக்கு	4500 85500
இறுதி முதல்	157000	பொறி மற்றும் இயந்திரம்	80000
		(-) தேய்மானம்	8000
			_____ 72000
		நிலம் மற்றும் கட்டிடங்கள்	140000
	----- 347000 -----		----- 347000 -----

2

இலாப நட்ட அறிக்கை

இறுதி முதல்	157000
கூட்டுக : அவ்வாண்டின் எடுப்புகள்	60000

	217000
கழிக்க : கூடுதல் முதல்	17000

சரிக்கட்டப்பட்ட இறுதி முதல்	200000
கழிக்க : தொடக்க முதல்	193000

இலாபம்	7000 -----

1

(அலல்து)

41(ஆ)	சென்னை விளையாட்டு மன்றத்தின் ஏடுகளில் 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல் செலுத்துதல் க/கு				5
பெறுதல்கள்		செலுத்துதல்கள்			
இருப்பு கீ/கொ :		வட்டி செலுத்தியது	5000		
ரொக்கம் 10000		தொலைபேசி கட்டணம்	7000		
வங்கி 15000	25000	மைதானம் பராமரிப்பு			
-----		செலவுகள்	22500		
ஆயுள் உறுப்பினர்	5500	மட்டைகள் மற்றும்	13000		
கட்டணம்		பந்துகள் வாங்கியது			
தொடர் விளையாட்டுப்	15000	தொடர் விளையாட்டு	12500		
போட்டி நிதி வரவுகள்		போட்டி செலவுகள்			
சந்தா பெற்றது					
2016-2017 - 4500					
2017-2018 - 65000	74500				
2018-2019 - 5000					

		இருப்பு கீ/இ :			
		ரொக்கம் 5000			
		வங்கி 55000	60000		
		(இருப்பு கட்டும்			
		தொகை) -----			
	120000		120000		

42(அ)					
	பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு				
	ப		வ		
	விபரம்		விபரம்		
	இருப்பு கீ/கொ :	40000	ரொக்கம் க/கு	90000	2
	கடனாளிகள் க/கு	90000	கடனாளிகள் க/கு	10000	
	(இருப்பு கட்டும்		(பெறுதற்குரிய		
	தொகை)		மாற்றுச்சீட்டு		
			மறுக்கப்பட்டது)		
			இருப்பு கீ/இ	30000	
		-----		-----	
		130000		130000	

மொத்த கடனாளிகள் க/கு				வ	
ப					
விபரம்		விபரம்			
இருப்பு கீ/கொ :	150000	ரொக்கம் க/கு		390000	
பெறுதற்குரிய		விற்பனைத் திருப்பம்		40000	
மாற்றுச்சீட்டு க./கு	10000	க/கு			
(மறுக்கப்பட்டது)		பெறுதற்குரிய		90000	
விற்பனை (கடன்) (இருப்பு	490000	மாற்றுச்சீட்டு க/கு			
கட்டும் தொகை)		(பெற்றது)			
		இருப்பு கீ/இ		130000	2
	-----			-----	
	650000			650000	
மொத்த விற்பனை = ரொக்க விற்பனை +கடன் விற்பனை					1
690000 = 200000 + 490000					
(அல்லது)					
42					2x2½=5
(ஆ)					
நடப்பு விகிதம் =	$\frac{\text{நடப்புச் சொத்துகள்}}{\text{நடப்புப் பொறுப்புகள்}}$				
	$= \frac{160000 + 320000 + 8000 + 40000}{50000 + 310000 + 15000 + 25000}$				
	$= \frac{600000}{400000}$				
நடப்பு விகிதம் =	1.5:1				
விரைவு விகிதம் =	$\frac{\text{நீர்மைச் சொத்துகள்}}{\text{நடப்புப் பொறுப்புகள்}}$				
	$= \frac{400000}{400000}$				
விரைவு விகிதம் =	1 : 1				

43 (அ)	2019,மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு		
ப		வ	
செலவுகள்		வருமானம்	
வாடகையும் வீதமும்	21000	நுழைவுக் கட்டணம்	2300
விரிவுரை கட்டணம்	4500	சந்தா	46000
பல்வகைச்செலவுகள்	7200		
அறைகலன் விற்பனையில்		(-)முன்கூட்டி பெற்றது	1000
நட்டம்	2500		-----
		வட்டி பெற்றது	500
உபரி (செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்)	12600		
	-----		-----
	47800		47800
2019,மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இருப்புநிலைக் குறிப்பு			
பொறுப்புகள்		சொத்துக்கள்	
முதல் நிதி	63200	அறைகலன்	40000
(+) உபரி	12600	(-) அறைகலன்	
ஆயுள் உறுப்பினர்		விற்பனா	25000
கட்டணம்	2500		-----
முன்கூட்டி பெற்ற சந்தா	1000	நூல்கள்	20000
		நிலை வைப்பு	40000
		கையிருப்பு ரொக்கம்	4300
	79300		79300
(அல்லது)			

2x2 1/2 =
5

43(ஆ)	2015-2016 மற்றும் 2016 - 2017 ஆண்டுகளுக்குரிய பொது அளவு வருவாய் அறிக்கை					2x2½ =5
	விவரம்	2015-16	% விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2015-16	2016-2017	% விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2016-17	
	விற்பனை மூலம் பெற்ற வருவாய்	200000	100.00	300000	100.00	
	(+) இதர வருமானம்	25000	12.50	75000	25.00	
	மொத்த வருமானங்கள்	225000	112.5	375000	125.00	
	(-) செலவுகள்	250000	125.00	150000	50.00	
	வரிக்கு முன் உள்ள இலாபம்/நட்டம்	-25000	-12.50	225000	75.00	
	(-)வரி 40%	-	-	90000	30.00	
	வரிக்கு பின் உள்ள இலாபம்	-25000	-12.50	135000	45.00	
	ப 44(அ)	2019,மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப நட்ட பகிர்வு கணக்கு				
	முதல் மீது வட்டி தினேஷ் 30000 சுகுமார் 24000 ஊதிய கணக்கு(தினேஷ்) கழிவு கணக்கு(சுகுமார்) கூட்டாளிகளின் முதல் கணக்கு (இலாபம்) தினேஷ் 6000 சுகுமார் 3000	54000 62000 900 9000 ----- 125900	இலாப நட்ட க/கு எடுப்பு மீதான வட்டி தினேஷ் 3600 சுகுமார் 2300	120000 5900 ----- 125900	5	
	(அல்லது)					

44(ஆ)	மூல்லை வரையறு நிறுமத்தின் போக்குப் பகுப்பாய்வு							1+2+2=5
	விவரம்	ரூ.இலட்சங்களில்			போக்கு சதவீதங்கள்			
		2015-16	2016-17	2017-18	2015-16	2016-17	2017-18	
	விற்பனை மூலம் பெற்ற வருவாய்	100	120	160	100	120	160	
	(+) இதர வருமானம்	20	24	20	100	120	100	
	மொத்த வருமானங்கள்	120	144	180	100	120	150	
	(-) செலவுகள்	20	14	40	100	70	200	
	வரிக்கு முன் உள்ள இலாபம்	100	130	140	100	130	140	
	(-)வருமான வரி	30	39	42	100	130	140	
	வரிக்கு பின் உள்ள இலாபம்	70	91	98	100	130	140	

45(அ)	ப மறு மதிப்பீட்டுக் கணக்கு வ				2
	விபரம்	தொகை. ரூ	விபரம்	தொகை -ரூ	
	சரக்கிருப்பு க/கு	5000	கட்டிடம் க/கு	20000	
	வாரா ஐயக் கடன் ஒதுக்கு க/கு	3000			
	மறு மதிப்பீட்டு இலாபம்				
	அமல் 7000	12000			
	விமல் 5000				
		-----		-----	
		20000		20000	

முதல் கணக்கு

ப				வ			
விபரம்	அம ல்	விமல்	நிர்மல்	விபரம்	அமல்	விமல்	நிர்மல்
இருப்பு கீ/இ	91000	65000	30000	இருப்பு கீ/கொ	70000	50000	-
				வங்கி க/கு	-	-	30000
				மறு மதிப்பீட்டு க/கு	7000	5000	-
				இலாப நட்ட க/கு	14000	10000	-
	<u>91000</u>	<u>65000</u>	<u>30000</u>		<u>91000</u>	<u>65000</u>	<u>30000</u>
				இருப்பு கீ/கொ	91000	65000	30000

3

(அல்லது)

குறிப்பேட்டுப் பதிவுகள்

45(ஆ)

விபரம்		பற்று	வரவு
வங்கி க/கு	ப	600000	
பங்கு விண்ணப்ப க/கு			600000
பங்கு விண்ணப்ப க/கு	ப	500000	
பங்கு முதல் க/கு			500000
பங்கு விண்ணப்ப க/கு	ப	100000	
வங்கி க/கு			100000
பங்கு ஒதுக்கீட்டு க/கு	ப	300000	
பங்கு முதல் க/கு			300000
வங்கி க/கு	ப	300000	
பங்கு ஒதுக்கீட்டு க/கு			300000
பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு	ப	200000	
பங்கு முதல் க/கு			200000

5

	(அல்லது)			
46(ஆ)	மொத்த இலாபம் (i) மொத்த இலாப விகிதம் = $\frac{\text{மொத்த இலாபம்}}{\text{விற்பனை மூலம் பெற்ற வருவாய்}} \times 100$ 4000 = $\frac{4000}{20000} \times 100$ = 20% (ii) இயக்க அடக்க விலை விகிதம் = $\frac{\text{இயக்க அடக்க விலை}}{\text{விற்பனை மூலம் பெற்ற வருவாய்}} \times 100$ 18400 = $\frac{18400}{20000} \times 100$ = 92% (iii) இயக்க இலாப விகிதம் = $\frac{\text{இயக்க இலாபம்}}{\text{விற்பனை மூலம் பெற்ற வருவாய்}} \times 100$ 1600 = $\frac{1600}{20000} \times 100$ = 8 %			5
47(அ)	குறிப்பேட்டுப் பதிவுகள்			
	விபரம்	பற்று	வரவு	2
	பங்கு முதல் க/கு ப	10000	4000	
	பங்கு முதல் அழைப்பு க/கு		6000	
	பங்கு ஒதுப்பிழப்பு க/கு			
	வங்கி க/கு ப	5600		2
	பங்கு ஒதுப்பிழப்பு க/கு ப	2400		
	பங்கு முதல் க/கு		8000	
	பங்கு ஒதுப்பிழப்பு க/கு ப	2400		1
	முதலினக் காப்பு க/கு		2400	
	(அல்லது)			
47 ஆ	பெறுதல் சான்றாவணம் செலுத்துதல் சான்றாவணம் எதிர்ப்பதிவு சான்றாவணம் கொள்முதல் சான்றாவணம் விற்பனை சான்றாவணம் உரிய குறிப்பேடு சான்றாவணம்			5